

அங்காள பாமேஷ்வரி, வெட்டு பங்கையிடக்கூ,
பிழுத்த வரலாறு.

அங்காள பாமேஷ்வரி வடக்கு வட தெசும்
வாழி கொண்ட வாட நாம்.

நாயார் ஏரியில் நானே வளர்ந்துவள்.

மீஸயார் ஏரி மாசான நின்ற வரி!

நெய் வஞ்சியும் நெய்வும் உலகுத்துக்குக் கூ
பெரிய நெய்வும்.

இப்பூர் பட்ட நெய்வும் அங்காள பாமேஷ்வரி,
போகுநாள்....

நாம் நெய் வலோக ததிலிருந்து பூலோக
ததிற்கு வந்து, இந்த மங்காவனம் சோலை
யில் வண்டிச்சுப்பத்து, செல்வறிச்சு மத்து,
குள்ளிமுத்து, பேத்துத்துக்கண் முத்திலே பீங்
கிவளர்ந்துாம்! கொக்குதினுல் மீலாக ஒநாம்
இள நாகன். கீண்மணவ் மலோகு செந்திழுநாகன்
நாம் பாம்யாக சேவைடுத்து இந்தப் புத்துக்
குள்ளிலையே கூடியிருக்கிறோம்! நம்முடுக்கு
பூசூரியாக முமரும் விடுத்துக் கொண்டோம்;
நாட்டங்கும் வீளங்கும் வழியாக, பாஜாங்க
நுகையும் பிழுத்துக் கொண்டோம்! அரண்
முனை சிமூர்சனாகும் கூடங்க கொண்டோம்!

சுகல பேர்களையும் நாம் ஆசையுக் கூடி
 களைய் பிடித்துக் கொண் டோம்! ஆனால்,
 நம்முகுக்கு அனுதின கால மும் நடம்பூடு
 வாச விழும், நடம்பூடு ய பீலியக்தியும்,
 நம்முகுக்கு ஒரு நாடு மொன்று வேறு மே! என்று,
 யானாத் தீணப்பிடிப் போ மென்று அனவுற்ற
 சிந்தனையில், இற்று தீணத்தாள் ஒரு கோடு
 சிந்தனையில். பார்த்து தீணத்தாள் பலகாமு
 சிந்தனையில், “இந்தப் பூங்காவனச் சோலை,
 இளங் நோப்புச் சோலை, மல்லியப்பூச் சோலை,
 நாழும் பூச் சோலை, சுங்கு சோத்த வனம்,
 நானிலீங்கம் பூந்த வனம்! பேயிருக்குங் காடு,
 பிசாதிருக்குங்காடு, காஷி, மஹி, சிங்கநு
 தன் இருக்குக் கூடிய வண்டத்தாத்தில்
 நம்முகுக்கு நாடு மானது அனுதின கால
 மும் வேண்டுமே. யாடு வருவார்களோ?
 ” எவ்வு வருவார்களோ? என்று, அந்த
 ஓத்ததைக் கண் புத்திலே ஆயி, மாசுத்தி
 சீடு மொன் லென்று வரு எவடுத்து
 தீணகல மாய் தானிருத்தாள், அங்கும்மா.
 திருவாய்யாகு டா. வி. வரி அந்தப் புத்துக் -
 கண்ணில் பிரசண்ட மாகியிருக்கும் வோது.

பாடு,

'வனத்தில் திரியும் வேடன்
வன வேட்டையாடி வந்தான்

வனத்தில் திரியும் வேடன்
வன வேட்டையாடி வந்தான்.

வில்லம்புங்கை கொண்டு

வேட்டையாடி வந்தான் வந்தான்'

பச்சிக்கும், மிகுக இதிகளும், இதிக
டன் கொன்று, அருமையே விடுங்கி

சூப்பட்டுக் கொண்டு வந்தான்! இப்பேர்
பட்ட வேடன் வன வேட்டையாடி வந்தான்.

இப்புற வேட்டையாடி வந்த வேடன்.
இங்கான பரமேஷ்வரி கண்ணில்

பார்த்து, மகிழ்ச்சியடைந்து "அதா,
ஒன்னு, ஆசிச்சியும்! இந்த வேடனுத்

தான் நாம் விடுக்க வேண்டும்! நம்முகுக்கு
அஶுமைக் குடியாக இன்னோர் காலுக்கிலீ

அஶுமைக் குடியாக பிடிக்க வேண்டும். அஶுமைக் குடியாக பிடிக்க வேண்டும்!
இவனைப் போய் சீமநா கூப்பிட்டால் வர

இவனைப் போய் சீமநா கூப்பிட்டால் வர
தாழும் ஏது மாண்டான்" என்று யோசித்து

வேடாக்கு முன்பாக சீரை முசு வெண்ட
(மூல) வழவெடுத்து அந்த கிளாந்தோப்புச்
கோவிலில் வேடாக்கு முன்பாக, சீரை முசு.

அப்போது வேண் மூயிஸ்த்தண்டு "நா!

இந்த மூயிஸ் நாம் திருநாள் வரை இந்த
வனத்தில் கண்டதில்லை எங்கேயோ இது
நாள் வரை இந்த மேலில்லாமல். தின்றை
க்கு முத்தாக இந்த மூயல் சீரை கீழ்த்து!

இந்த மேலை எங்கே பொன்றுமும், நாம்
விடக் கூடாது தென்று சௌல்லி மேலை
துறந்திக் கொண்டு பின்றால், சீரை முசு.

அப்போது அந்த மேலாக்கு அந்த
வனத்தை விட்டு, அதேத்த வனத்திலிருந்து
சீரை விட்டது.

அந்தக் கண்ட வேண் "சீரை! நீ, மேங்கு
பொன்றுமும் உன்னா விடப் போவதில்லை
என்று மறுபடியும் விடாமல் துறந்திக்
கொண்டு பொன்றன. இப்படியாக நாலூ வனம்
சுத்தி துறந்திக் கொண்டு வூட்டான். வேண்.

இப்படியாக கோவாக இந்தத் திருக்காள
பர மேண்வடி ஜிந்தாவது வனம் சீசன் ஆ
வேண் கண்ணுக்குத் தெரியாமல், சீரை -

புதில் மறைந்து கொண்டாள்.

அப்போது வேடன் "ஓடா! இவ்வளவு நாம் கூக்கிறேன், இப்போது இந்த சிந்தாவது தன்கூருண்டு வரைத்தில் சீசு லே கண்ணுக்குத் தெரியவில்லை, சிந்த சீசு இந்த சுங்கம் பொதுக்கிளோ, இந்த தினாந்தோப்புச் சோலையிலோ, இதில்கூன் மறைத்திருக்க வேண்டும்! நாம் இந்த சீசுவீட்டு வீட்டு சீங்கும் போக்கு சூடாது!" என்று, வில்லை யெடுத்து, அது யூத் கூதாடுத்து, சுங்கம் பொதுக்கில் அமுகளைப் போடும் கூறுது, அங்குள்ள பாரும் வரி பார்த்து "ஓடா! நாம் இந்த வேடன் கையில் அகம்பட்டுக்கான தீர்வேணும்; இந்த வேன் நம்மொலேசில் வீட்டு மாண்டான்!

இவை நாசுவ வேதில் வீட்டுப் பொதுக்கில்லை; ஆகையால் நாம் இந்த வேடனை சீடுகல் வாக்கத்தீட்டுக்கு வேண்டுமென்று. அங்கான பாருமேண்டும் இந்த ஜூனாம் கூதாஸயில் வேடனை சீடுகல்வாக்கத்தீட்டுத்து விட்டான்.

பிறகு, அங்காள உருசெண்டுவரி பெண் போல் வழுவெட்டுத்து, வில்லுமருத்தின் மேல்

6.

ஏறி, வில்வப் புஷ்டு மெட்டத்து. அந்தக் கல்
சீலக் கு யாதும் வளர்த்தின்னன.

முந்தாம்

அந்தோ மேந்திய வாகனம் மு

மேந்திய அந்தம் சு, நாமரண கர்ண!

விளம்பிய குசார், காதன ரூபா.

வைகேதி புத்திரா, விக்கினி, விழுயகா
நமோ நமங்கு. தீவா ஏகாந்தமால
ஒதாப்பிலே வதியங்கு, ஏகாந்திக் கொச்சி
ரூபா, ஏகச்சில்வ பெஞ்சே, கெங்கா
நாரா, ஏகன்றி மன்னுகாரா, தூர்க்கம்

பிராண் நாயகா, சே. சே. சுரணம்
சுரணமும்மா. முந்தி தேவி அங்கம்மா,

பூமெட்டு லே வந்து வேழுக்குப் பயணங்
கூடியிலு, தாசிலு, தாசிலு கெண்டா,

நெண்ட கெண்டையாயிலும், கோல்டே

ஒகாவரம், வெள்ளே வேல் சீங்காம்.

நாமனை நாமனை வில்க்கும் மு, குஞ்சா

நுதி அம்ம. ஏதுசுக்கரம் மு, ஏர்க் காண்மு

அம்ம. அந்த அங்கான சுத்தி, இத்தமா

பர மேஷ்வரி துந்தளா ஜிஞ்சுந்தலா, பிஞ்சுலா

யாலா புரட்டாளா பேட் மீது கொள் வண்டுக்கு

7.

சுரண்டு, சுரண்மம்மா. சூஷ்டாங்கம்,
சுரண்மம்மா.

அங்காள பாடுமேன்று இப்படியாக யாகுத்
நை வளர்ந்து, இந்தக் கல்லூச் சிலைக்கு
வில்வச் புஷ்பங்களை யோடும் போது,

கல்லூச் சிலையாக இருந்த வேடன் மறு
வேடஞ்சுத் தோன்றினான்.

இப்பொது அங்காள பாடுமேன்று இப்படியாகவ்
பட்டவன் பக்குவயதுப் பெண் பொல் வேடன்
நீண் என்றன.

இப் பெண்ணைப் பார்த்து வேடன் "ஏடா!
நாம் இந்த வனத்தில் சூசுகூத்து வந்ததாக
இப்படியாகோ பக்குவயது பெண் பொல், அதி
யாக வயதுப் பெண் பொல் நிற்கின்றது என்று
பெண்ணை தோக்கி அம்மா, காயே! நீ, பார்
அம்மனியோ? கவா வீட்டுப் பெண் கணே!

அநூல் இந்த வனத்தில் நீ ஒரு தேவதை
யாகுத்தான் இருக்க வேண்டும்! தேவதை
கிளன் வீட்டுக் குத்துக்கயாகுத்தான்
நினாக்க வேண்டும்! அம்மா, காயே!

ஏனாக் கொடு நல்ல வநம் கொடும்மா?
என்னே.

8,

அதற்கு அங்காள பரமேஸ்வரி

"அட, அப்பா! மகன்!

அங்.. பாடு.."

"கூட வேண்டாம் தீவிய வேண்டாம்
வேடனே. உனக்கு இந்த துப்பன
சீர்வேண்டா மங்கனே
நுந்தனத்தாம் ராத்மா மகனே
ஏந்த ராளாய் வாசிக் கழும் மகனே
நிதோ காலத்திற்கு மங்கனே
என்னுடைய வாசிலில்யாக
நிப்பம்பை ராத மென்று சீரல்லி
வில் கீருபம்பை ராத மென்று சீரல்லி

அப்பா, மகனே! எனக்கு நித்தம்
நிதோ காலத்திற்கு என்னுடைய வாச
லில் கீருபம்பை ராத மென்று சீரல்லி
ஷாசித்தகழுமார, அப்பா! இந்த வேட
கை விட்டு, பம்பை வேட்டுக் கீரு
த்து கேவென்டும்!" என்றார்.

அந்து வேடன் சீரமாம் தாயே!
என்ன கீருன்றோம் அறியாத வீணபும்
என்னாத உறியாத வீணபும்,

பம்பைநாகம் வாசிக்க வேண்டு மூன்று
சூல்கி குயே? என்னுடைய இடத்தில்
பம்பை யெருக்கூடியம்மா, இருக்குற்று?"
என்னென் வேடன்.

ஆகத்து ஆங்கள் பரமேஸ்வரி "ஏன்டா,
மகன்! இனக்கு பம்பை நான்டா இந்பக்கு
செய்யவேண்டும்! இங்கு வாடா, மகன்!
வேடன்க் கூட்டுக் கொண்டு அந்த
வனத்தில் ரீ.ஏ.வுடி வரும் போது,

அந்தி காலத்தில் வள்ளால் ராஜன்
வீட்டில் கிடுந்த அங்கு சூனியும், வெண்
சூனியும்.

காலத்திலோ விழுவ்வகும் குனி, குதங்காக
பேசுனிகள்.

பில்லுகளே விழுவ்வகும் குனி, பேமான்
வேடுவீகள். அந்த குனிகள் கிரண்டும்
அந்த வனத்தில், யார் தனியாக வந்தாலும்
பிழத்து சாப்பிடத் தூதிய முனிகள்.

அந்த மினிகள் கிரண்டும், அந்த ஜிவங்கு
கோஸ்யிடல், சுங்கம் பொடுக் காந்தத்
நாத்தில் அந்த ஏளிகளை மக்குப்பத்தில்
கிடை கிடையாத தீயாந்தத்து. இப்படி
அங்கு முனியும், வெண் சூனியும் தீயாந்
பொடு-

ஆங்குள்ள மாமாட்டு சோலையில் ஆங்காளர்
 பரமேஸ்வரி நின்று கொண்டு, ஒவ்வொக்கு
 முனிகளைச் சுடப்பத் தாட்டு "அம்பா, வேரா!
 அதா, பாடு! ஏரி கரை முக்கூயில் திரண்டு
 முனிகள் மேட்டு கொண்டு வருது, பாடு!
 அந்த முனிகளை நான் கொண்றுவ, எனக்கு
 மதிழையில்லை நான் கொல்லக் கூடாது.
 ஆகையால், இன்னுடைய அம்மை யெறிந்து
 அந்த திரண்டு முனிகளையும் கொண்டுவிடு!"
 என்று ஆங்காளர் பரமேஸ்வரி சொன்னான்.

இங்குக் கேட்ட வேண் உடனே
 ஹில்லில் அம்மைக் குதாடுத்து திரண்டு
 முனிகளுக்கும், திரண்டு அம்மை போடு
 டான். அம்மைட்டு முனிகள் திரண்டு
 டும், ஜியோ வென்ற சுத்தத்துடன் இந்து
 மலை பரவுத்தும் போல் பூஷையில் வருகின்து.

உடனே ஆங்காளர் பரமேஸ்வரையும்,
 வேடங்கும். முனிகள் அருகில் சென்று நின்று
 வேண் டா. எவ்வளிமை கோக்கி" அம்மா,
 நாயே! இந்த முனிகள் திரண்டு யுடா.

என்னம்மா செய்யத்து?"

அதற்கு எ.வீ.வி "கிந்த பூண் டெனியூம், பெண் டெனியூம் கோஸ் உலைஸ்டர் டக்ளே!"
என்றார்.

உடனே வேடன் இரண்டு டெனிக்ளூயூம் கோஸ் உலைஸ்டர், வயிற்றின் உள்ளே யிருந்த குடலூபும் எடுத்து, இரண்டு பக்கம் பூணிக்ளூயூம் நழுக்கிடுதல். எ.வீ.வி சொன்னபடி செய்து விட்டு, எ.வீ.வி எய் கோக்கி "கும்மா, தான்! இப்படி பெல்லாம் கிண்ணு பின்னாம் செய்து விட டோமே. இதை பென்னம் மா ஏதுவது?" என்றார்.

அதற்கு அங்காள பாலும் வீ.வி. "அடா, வேடகன்! நீ உலகத்திலே வன்றேவன்! மிகுஞ்சுங்களூயூம், பக்கிக்ளூயூம் பிழுத்து சூப்பிட்டு கூடியவன்! இதைச் சூப்பிட மாண்டாயா?" என்றார்.

அதற்கு வேடன் "கும்மா! இதை யாருமா சூப்பிடவது? நான் கொஞ்சுதல்,

குருவிகள், அன்னாவ்தள், தாராக்தள், மாண், மலை திவைத்தீசுத்தானம்மா பிழைச் சூ சூப்பிடகூக்கூடு திருத்திலேன் தின முட், திதையாறம்மா சூனிக்கீரா சூப்பிடு வது?" என்றன்.

அதற்கு ரீ. வெஷ்டி " ஓர் மதனே! திருத்தாலும் பிருத்தாலும்! அந்தக் கூட ஏதாலும்யை எடுத்து கூடிய கூவனை மாத வழியம்பா! நாம்புக்கீரா யெல்லாம் எடுத்து கூடுதலிலை ஸ்தூபியப்பா! கூடிய யெல்லாம் எடுத்து கூடுதலிலை சூஞ்சியாகி கூகுயில் பிழையப்பா! வேடன் திவ்வாறு யெல்லாம் செய்த பின், ரீ. வெஷ்டி வேறுத்து கூடுதலை சூப்பாறனை செய்வாறு ஏதாடுத்து, அப்பா, மதனே! திருத் தூண்களில் கூணி உடல், பெண் கூணி உடல் திருந்தையும் எடுத்து சேர்த்து கூதானின் மூல, வோடு ரீன்றன்.

அதற்கு வேடன் பிழைமா, தாயே! இதை

நோள் மேல் போட்டுக் கொண்டு சன்னம்மா, செய்வது?" என்றார்.

அத்து அங்காளப்பாடுமிகுவதி" அடா, ஒவைனே! அத்து தின்கப்பால்தீவியெடுக்கு அத்த பிள்ளையும், பெண் பிள்ளையும். பீங்கள் பேசி, பொன்கேசி, பற்புசின்கள் கூட அழியா பார்க்கலாம்" என்றார்.

இடங்கள் ஒவைன் ஏ.ஏ.வதி சொன்னபடி பற்பையெடுக்கு பிறம்பிக்குந்தான். பம்பை வாசிக்க வாசிக்க ஏ.ஏ.வதி குக்குநாச மாத பூனாந்த நடன மாடினார்கள். ◉

அப்படியாத இனை குக்கால்நாளிக்கு பற்பை வாசிக்க ஏன், ஏ.ஏ.வதி ஒவைன் கோக்கி" அடா, ஒவை! இந்த பும்பை நாக மூன்றால் இலக்கத்துக்கு, எல்லா மேன்துக்கும் கிடு கூசுந்து மேனம், இந்த பும்பை மூன்துக்கு அடக்கு வுகுந்து இந்த இலக்கத்திலே மேனதானம் கிடையாதப்பா! கிடுதனைப்பா கானக்கு ஏதுசு! இன்னேகும் வாசியா!" என்றார்.

ஒவைன் மழுவாயும் வாசிக்க பிறம்பித்துக்கான் அப்படி யே காலையிலே குந்து,

பொகுது அங்கமாகும் வரை பும்பை
வாசித்கு வாசித்கு அந்தாள பரமேஷ்டி
வரிக்கு அடின்தமங்கி ஆட்டத்தை
நிறுத்தாமல் அடின்றன.

அதைக் கண்ட வேன் "என்னடா,
ஆச்சுரிய மாக கிடேக்கிறது! நாம்
நாலூயிலை குந்து வாசித்து கை கால்
ஓல்லாம், வலிக்கிறது. இப்படியடித்துக்
கூட ராணுவதி ஆட்டத்தையே நிறுத்து
வில்லையே. கிழு கூடு வேயாக கிடேக்குமா?
அவ்வது சிசாசாக கிடேக்குமா? என்று,
வேட்குத்து கோவம் வாட்டு ராணுவதியை
கூக்கி அம்மா, காயே! இதென்னெம்மா
ஆச்சுநியம்! என்று ராணுவதியை ஏற்ற
இப்பார்த்தான்! பிறகு, நம் சூருத்து
கை கிட்டத்தடியிடம் கூடத் வேண்டும்!
ஏன்று, 'ஏழ்மாதாலே என்னம்மா இப்
படி யே அழகு கொண்டே கிடேக்கிறேய்?
எனக்கு நோம்பு பசியாயிகுக்கு உடுது!
நால்கையெல்லாம் கூக்கிறதே" என்றன.

வேடன் தோல்வு கெல்லாம் நான்வரி
க்கு கேட்காமல், "இன்ன மும் ஏதாங்கும்
வாசியப்பா!" என்றன்.

அதைக் கேட்ட வேடன் "இன்னும்
வாசித்து சொல்கிறோ? என்று கேட்டன்
கோயும் வந்து அங்குபல்கூ கையில்
நாட்டு, உன்னை என் செய்கிறேன்
படி!" என்று நின்றன.

அதைக் கூண்ட அங்காளி பற முடிய
வரி வேடஞ்சு பயந்து வந்ததில் ஒட்ட
டம் ஏழுக்கான்.

அதைப் பார்த்த வேடன் "அம்மா, தாயே!
உன்னை எங்கு போந்தும் விட மாண்டும்!
என்று நான்வரியை துருத்துக் கொண்டு,
ஒழுந்தன்.

வேடன் குருத்துக் கொண்டு வருவதைக்
கூண்ட நான்வரி நாம் எங்கு போந்து
மும், விட மாண்டான் போல் இருக்கிறது!
நாம் கோவிழுக்கு ஒராய் விட வாம்
நான்று கோவிழுக்குச் சென்று, உள்
நூட்டுந்து பாம்பாத வடி வெடுத்து

இனித்து கொண்டான்.

அதைக் கண்ட வேடன் "உன்னுடைய விடு
த்துள் சென்று விட்டாயா? கிடோ! நானும்
இள் கேவருக்கிடோ!" என்று வேடன் கொவில்
வாசுற்படில் கால்களுத்து இள் கே நாடு
யும் போது, அவன் போட்டிடுந்த பக்கை
மூன்று சிப்ரியதாக்கயால், இள் கே போக
பூஷாமல் கடுத்துக், கொண்டது.

வேடன் வாசனிலேயே நின் கொண்டான்.

அப்போது அங்காள பற மூன்று வரி
புத்துக் கண்ணில் பிரதண்டமாகி" அப்பா,
வேடனே! நான் பெற்ற மகனே! நீ, அந்த
வாசனில் தாண்டா திற்க வேண்டும்!

அப்பதின் இள் கே வரக் கூடாது;
நீ, தீனா கும் நான் கொவிலில் கிடே
நானும், இல்லா விட்டாலும், நீ கீழி
நாலும் வகை ஏன்ன முறக்காமல் கிந்த
வாசனில் பும்பை வாசுக்கி வேண்டும்!

அப்பும் நீ வாசுத்து வந்தால், இனக்கு
நித்தப்பும் நிறையான சீலவும் காலோன்;
ஒன்னுடைய கொபுரம் வளர்ந்த குழைல்,

உனக்கு குழகுளவும் வளத்திற்கு
தடுவேண்டா! நீ இந்த ஹெத்தனது
கை விட்டு விட்டு எனக்கு பம்பை நூல்
ந்தன் வாசிக்க வேண்டும்! "என்றார்.

அதற்கு ஹேன் " ஆமாம், காயே! உனக்கு
அந்தாரும் பம்பையைக் கொண்டு வர்த்து
உன் வாசலில் வாசிக்குத் தோண்டிருத்தால்,
ஏனக்கு, என்னம் மா சூருகிறீர்கள்?" என்றார்.

அதற்கு அங்காள பாமேஷ்வரி " அப்பா,
மகனை! நீ, சென்ற இட மூல்லாம் கிழவ்
பாஸ், இருக்கும்! எந்த விட்டுக்குப் பொ-
ஷ்டலும் விட்டுத்து சூடுவள்ளத்துவசம்
(தானியம்) கொடுப்பார்க்க, அனுத, நீ
நீட்சீ காலத்துக்கு வாங்கி, அனின் காணம்
சொர்ன தானம் சூப்பிட்டுக் கொண்டு
அடுக்குன கால மும் ஏனக்குத் துவருமல
பம்பை வாசிக்க வேண்டும்! அப்படி
சூமியில்லை, சூகுமில்லை, தெய்வமில்லை
எய்தூச நீ மீறி நடந்தால், உன்னை
நான் ஏந்து பேஷ்டலும், விட மாண்ட
என!

நீட்டேஷி காலத்திற்கு குடும்பம் தழைய
வேண்டு மென்றே நீ, என் வாசிலில்
தீண் சூரி பங்கை வாசிக்க வேண்டும்!"
என்னோ.

அதைக் கேட்ட வேள் "அம்மா, தாயே!
நீ, சொன்ன பிறகாலம் நீட்டேஷி காலத்திற்
கும், சுந்திர சூரியாக்கள் உள்ள மட்டும்,
பில்லைப் பூடுள்ள மட்டும், பிழைள்ள, பூன்ன
ஞூள்ள மட்டும் உண்ண மறக்காமல், கிருக்கி
வேன்! பிழை, தாயே! நான் கிருந்துநான்
வருவேன் கில்லாத நான் வரமான்டுனே!

இப்படி சில சிறிய குத்தங்கள் செய்தால்
என்ன மன்னிக்க வேண்டும்! நான் கூப்பிட
- இடுவத்துக் கெல்லைம் நீவுந்து என்ன
காப்பாத்து வேண்டும்! ஸ்ரூ குற்றம் நாலு
பிழை செய்து குத்தாலும் என்ன மன்னிக்
க வேண்டும் தாயே!, சீர்விடாந்துக்கும் சுர
ணம் செய்தான்.

அம்மா, தாயே! குணைள்ள தாய் நீ!
மயைத் தங்கை, நீ! எனத்து நீ, கேட்ட

வார மேல்லாம் தீர வேண்டும்! நீ, தேய் வூத்திலூம் உதய்வும், பெரிய உதய்வும்! உலக நீதுக்கெட்டி, பிள்ளைக் குதய்வுமாம்மா! நான் எந்த திட்டம் சொன்னிலூம் ஏன்ன வந்து காப்பாக்க வேண்டும்!" என்றார்.

அதற்கு அங்காள பா மேஷ்வரி "பிப்பா, மாகனே! இலக்கந்தி ஏலை ராஜாவுக்கு நான் கூட நான் பிள்ளைக் குதய்வும்பா! குதந் தூசில்லாக வங்க ணுக்கு சூழந்தூக வரும் நான், ஏதாடுப் பென்! பானி பா அழையாக வீடுமுக்கு நான் நுழைய மான் ஓடன், பான்ன முதியாக வீட்டுற்கு மிதித்து மான்டேன். நம்பிய ஸேர்க்குக்கு நான் அங்கும்மா! நம்பாக ஸேர்க்குக்கு நான் நாக பாம்பு, பூயா! பான்சு சொன்ன வாக்குக்கு நான் அங்கும்மா பூயா! இல்லையென்று சொன்ன வர்க்குக்கு நான் உகாதும்பு நாகனாப்பா! நான் நாக ணுக்கு நீட்டோயி காலத்தூற்கு இந்தப் புத்துக்கு கண்ணில் நான் திருப்பென்!

நான் கிடை உடனத்தில் நினேலி காலத்
குட்டு அன்ன வகுவிமியாக கிடைக்கேன்!
நான் வரியாக கிடைக்கேன்! இப்போ
கிடை கலிபுக்கத்தில் கூஸ்தன்னை கிடை
பூசும் ஏதோ சௌன்னை நான் அங்காள
பரவேஷ்வரியாக பேர் விளங்குகிறேன்
அப்பா! எது தவிர்ந்தாலும் ஏன் கூசு
பழவையூப்பது தவாக் கூடாது" என்று
பழவையை எடுத்துக்கொண்டு கொடுக்கான.

அதைக் கேட்ட சூசனீ "குடமா! கிடை
பழவையை வைத்துக் கொண்டுக்கொள்
எப்படி சூப்பாடுகிடைக்கும்?" என்னென்.

கிடை சூஷவி "ஆ, மகனே!
கிடைக்கும் பழவையை எடுத்துக் கொண்டு
நீயும் சூசாரியும் வருவேம் சூடு குறை
ஏங்கு போன்றும் வீட்டுக்கு சூடுவன்னு
தவசும் கொடுப்பார்கள். மன்னை யோட
உக்கு காணிக்க வேண்டு வீட்டுக்கு

21.

டிருப்பணம் (ந. ஆணை) தொகாநும்புரீசுன்
தினக்கெல்லாம் வாங்கி பிழைத்து சூக்
கோண்டு ஓன்றக்கு தவறுமல் பங்கை
வாழ்த்துவா! என்றார்.

அதற்கு நூத்துவி டா. என்னியே
வணங்கி நூல்வரம் பெற்றுச் சென்றன.

முந்தளம்!!